



FWC

யாழ்ப்ப. வலயக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன்
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் நடாத்தும்

Field Work Centre

தவணைப் பரீட்சை, யூன் - 2015

Term Examination, June - 2015

தரம் :- 13 (2015)

கணக்கீடு - I

இரண்டு மணித்தியாலங்கள்

அறிவுறுத்தல்கள்:-

- 01 தொடக்கம் 30 வரையுள்ள வினாக்களுக்கு சரியான விடையைத் தெரிவு செய்து அதன் இலக்கத்தை தரப்பட்டுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
- 31 தொடக்கம் 50 வரையுள்ள வினாக்களுக்குச் சருக்கமான விடைகளைத் தரப்பட்டுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
- ஒவ்வொரு வினாவும் இரண்டு புள்ளிகளை கொண்டதாகும்.
- உங்கள் சுட்டெண்ணை மேலே கொடுக்கப்பட்டுள்ள உரிய கூட்டினுள் எழுதுக.

சுட்டெண் :.....

பரீட்சகரின் உபயோகத்திற்கு மட்டும்	
வினாத்தாள் 1 இற்காக	
வினா இல	புள்ளிகள்
01 - 30	
31 - 50	
மொத்தம்	

01) பின்வரும் கூற்றுக்களில் எக்கூற்றுக்கள் இரட்டைப்பதிவு முறைமை தொடர்பாக சரியானது / சரியானவை

- A - இது எல்லாக் கொடுக்கல் வாங்கல்களும் பேரேட்டில் சரியாகப் பதியப்பட்டுள்ளது என்பதனை உறுதிப்படுத்துகின்றது.
- B - இது பேரேட்டுக்கு மாற்றப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் எண் கணித செம்மையை உறுதிப்படுத்த உதவுகின்றது.
- C - இது கொடுக்கல் வாங்கல்களை பேரேட்டுக்கு மாற்றுகின்ற ஒரு முறையாகும்.
- D - இரட்டைப் பதிவு முறையானது கணக்கீட்டு சமன்பாட்டிற்கான அடிப்படையை வழங்குகின்றது.

- (1) (a), (b), (c) சரியானவை
- (2) (a), (b), (d) சரியானவை
- (3) (b), (c), (d) சரியானவை
- (4) (b), (d) சரியானவை
- (5) (a), (b), (c), (d) சரியானவை

(.....)

02) ஒரு வணிகத்தின் வங்கி மேலதிகப்பற்று அதன் உரிமையாளரின் தனிப்பட்ட நிதியில் இருந்து தீர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல் வணிகத்தின் கணக்கீட்டுச் சமன்பாட்டினை எவ்வாறு பாதிக்கும்?

- (1) சொத்தும், உரிமையும் இரண்டும் அதிகரிக்கும்
- (2) பொறுப்பு அதிகரித்தலும் உரிமை குறைவடைதலும்
- (3) பொறுப்பு குறைவடைதலும் உரிமை அதிகரித்தலும்
- (4) சொத்தும் பொறுப்பும் குறைவடைதல்
- (5) சொத்தும் உரிமையும் குறைவடைதல்

(.....)

03) பின்வரும் கூற்று / கூற்றுக்களில் எது சரியானது / சரியானவை?

- A - ரூபா 850, 000க்கு வாங்கிய காணி 2015.03.31 இன் நிதி அறிக்கையில் 1150 000 ஆக காட்டப்பட்டமை வரலாற்றுக் கிரய எண்ணக்கரு மீறப்பட்டமையாகும்.
- B - கொடுக்கல் வாங்கல்களையும், நிகழ்வுகளையும் ஏனைய பகுதியினரின் சுதந்திரத்தை பேணும் வகையில் பதிவதற்கு தொழில் முழுமை கூறு எண்ணக்கரு பொருத்தமானதாக அமைகின்றது.
- C - நிதிநிலைமைக் கூற்றில் நடைமுறையல்லா சொத்துக்களின் திரண்ட பெறுமான தேய்வு ஏற்பாடாக காட்டப்படுதல் தொடர்ந்து செல் எண்ணக்கருவிற்கு அமைவானதாகும்.
- (1) (a), (b) மாத்திரம் (2) (b), (c) மாத்திரம்
- (3) (b) மாத்திரம் (4) (a) மாத்திரம்
- (5) (a), (b), (c) ஆகியன எல்லாம் (.....)

04) பின்வருவனவற்றில் சரியான கூற்று / கூற்றுக்கள் எது / எவை?

- A - தொடர்ச்சியான நிலைப்புத் தன்மையற்ற வணிகங்களின் அனைத்துச் சொத்துக்களும் நடைமுறைச் சொத்துக்களாகக் கருதப்படும்.
- B - பாதுகாப்பு எண்ணக்கருவிற்கு அமைய காணியொன்றின் பெறுமதி அதிகரிப்பினைக் கணக்குகளில் பதிவு செய்தல் வேண்டும்.
- C - கொள்ளை மாறாமை எண்ணக்கருவிற்கு அமைய வணிகன் தெரிவு செய்த கணக்கீட்டு கொள்கைகளை தொடர்ந்தும் பயன்படுத்தல்
- (1) A மட்டும் (2) B மட்டும் (3) C மட்டும்
- (4) A, B மட்டும் (5) A, C மட்டும் (.....)

05) நிதிக் கணக்கீட்டுக்கு எண்ணக்கரு ரீதியான சட்டகத்தை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது பின்வருவனவற்றுள் எதுவாகும்?

- A - கணக்கீட்டு நியமத்தை தயாரிப்பதற்கான அடிப்படையை வழங்கல்.
- B - நிதிக் கூற்றைப் பயன்படுத்துவோருக்கு அவற்றை நன்கு புரிந்து கொள்ள ஆற்றலை வழங்குதல்.
- C - உரிய கணக்கீட்டு நியமம் இல்லாத சந்தர்ப்பத்தில் நிதிக் கூற்றை தயாரிப்பதற்கு வழி காட்டுதல்.
- D - நிதித் தகவல்களின் பண்புத் தரத்தை மேம்படுத்துவதற்கு கோட்பாட்டு ரீதியான அடிப்படையை வழங்குதல்.
- (1) A யும் B யும் மட்டும் (2) A யும் B யும் C யும் மட்டும்
- (3) C யும் D யும் மட்டும் (4) A யும், B யும் C யும், D யும் எல்லாம்
- (5) A யும், B யும், D யும் மட்டும் (.....)

06) பின்வரும் வழக்களில் எதனை பரீட்சை மீதியில் இருந்து கண்டுபிடிக்க முடியும்?

- (1) அலுவலக சம்பளங்கள் ரூபா 20,000 அலுவலக செலவீனங்கள் எனப் பதிவிடப் பட்டிருந்தன.
- (2) கடன்பட்டோரிடம் பெறப்பட்ட காசு ரூபா 50,000 காசு புத்தகத்திலும் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கிலும் ரூபா 5000 எனப் பதியப்பட்டிருந்தது.
- (3) கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 120000 இருப்புகள் உபகரணக் கணக்கில் வரவிலும், கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கிலும் செலவிலும் பதிவிடப்பட்டுள்ளது.
- (4) காசு விற்பனையொன்று விற்பனைக் கணக்கில் ரூபா 273000 என்பதற்குப் பதிலாக ரூபா 237000 எனப் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் இது காசுப் புத்தகத்தில் சரியாக பதிவிடப்பட்டுள்ளது.
- (5) கொள்வனவுத் திரும்பல் ரூபா 60,000 கொள்வனவுக் கணக்கில் செலவில் பதியப்பட்டள்ளது. (.....)

- 07) முடிவுப் பொருட்களின் இருப்புக் கிரயத்தை பின்வரும் கிரயங்களுக்கு அமைவாக கணிப்பிடுக.
- | | | |
|--|------------------|------------------|
| | ரூபா | |
| கொள்வனவு செய்த பொருட்களின் பரிசோதனைக் கிரயம் | 12,000 | |
| கொள்வனவு செய்த பொருட்களின் பட்டியல் விலை | 60,000 | |
| பட்டியல் விலையில் வியாபாரக் கழிவு | 3,000 | |
| களஞ்சிய மேற்பார்வையாளர் சம்பளம் | 8,000 | |
| பொருட்கள் விற்பனைக்கு தயாராக்குவதற்கு ஏற்பட்ட பொதிகட்டும் கிரயம் | 11,000 | |
| (1) ரூபா - 80000 | (2) ரூபா - 83000 | (3) ரூபா - 91000 |
| (4) ரூபா - 77000 | (5) ரூபா - 69000 | (.....) |
- 08) வணிகமொன்றினால் பெறப்பட்ட இயந்திரம் தொடர்பில் ஏற்பட்ட கிரயங்கள் தரப்பட்டுள்ளன.
- | | |
|--|---------|
| | ரூபா |
| * இயந்திரத்தின் கொள்வனவு விலை | 220,000 |
| * இயந்திரத்தை நிறுவும் செலவு | 20,000 |
| * தீர்மானிக்கப்பட்ட இடத்துக்கு கொண்டு வரும் செலவு | 30,000 |
| * இயந்திரத்தை பொருத்துவதற்கு முன்னர் வேலைத்தளம் ஆயத்தப்படுத்தல் கிரயம் | 15,000 |
| * செயற்பாட்டு நிலையில் இருந்தவேளை உதிரிப்பாகங்கள் மாற்றி அமைத்தல் கிரயம் | 10,000 |
| * வருடாந்த இயந்திர பராமரிப்பு கிரயம் | 5,000 |
- மேலே கூறப்பட்டவற்றின்படி இயந்திரம் பொறியின் கிரயப் பெறுமதியாக அமைவது
- | | | |
|--------------------|--------------------|--------------------|
| (1) ரூபா - 250,000 | (2) ரூபா - 270,000 | (3) ரூபா - 285,000 |
| (4) ரூபா - 295,000 | (5) ரூபா - 300,000 | (.....) |
- 09) கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டு கணக்கு தொடர்பாக பின்வரும் கூற்றுக்களில் எது பிழையானது?
- (1) இது கடன்கொடுத்தோரின் சுருக்கிய தகவல்களை வழங்குகின்றது.
 - (2) இது கொடுக்கல் வாங்கல்களை பதிதலில் இரட்டைப் பதிவு முறையை பின்பற்றுகிறது.
 - (3) இது கடன் கொடுத்தோரின் துணைப் பேரேட்டில் காணப்படும்.
 - (4) இது பரீட்சை மீதியில் காணப்படும்.
 - (5) இது குறித்த திகதியிலுள்ளவாறான கடன்கொடுத்தோர் மீதியை வழங்குகிறது. (.....)
- 10) வணிகமொன்று ரூபா 600000 இனை 2014 ஆகஸ்ட் 01 ல் வாடகையாக செலுத்தியது. இத்தொகை 2013 ஒக்டோபர் 01 தொடக்கம் 2015 மே 31 வரையுமான காலப் பகுதிக்காகும். ஆனால் 2014 ஆகஸ்ட் 01 இல் வாடகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் போது மாதாந்த வாடகைத் தொகையானது 100% த்தால் அதிகரிக்கப்பட்டது.
- 31.12.2014 முடிவடைந்த ஆண்டு வருமானக் கூற்றிலும் 31.12.2014 இல் நிதிநிலைமைக் கூற்றிலும் காணப்படும் உருப்படிகள்
- | | |
|--------------------|--------------------|
| வருமானக் கூற்று | நிதிநிலைமைக்கூற்று |
| (1) ரூபா - 360,000 | ரூபா - 150,000 |
| (2) ரூபா - 450,000 | ரூபா - 150,000 |
| (3) ரூபா - 340,000 | ரூபா - 200,000 |
| (4) ரூபா - 400,000 | ரூபா - 200,000 |
| (5) ரூபா - 480,000 | ரூபா - 120,000 |
| | (.....) |

11) கட்டிடப் பராமரிப்பு, வருடத்துக்கான வருமானவரி, பற்று, ஐயக்கடன் ஏற்பாடு போன்ற ஒவ்வொரு கணக்கு வகைகளையும் ஒழுங்குமுறையாக வகைப்படுத்தும் பொழுது அவை எம்முறையில் அமையும்?

- (1) செலவுகள், செலவுகள், உரிமை, சொத்துக்கள்
- (2) செலவுகள், பொறுப்புக்கள், செலவுகள், வருமானங்கள்
- (3) செலவுகள், வருமானங்கள், உரிமை, சொத்துக்கள்
- (4) சொத்துக்கள், சொத்துக்கள், உரிமை, பொறுப்புக்கள்
- (5) சொத்துக்கள், வருமானங்கள், உரிமை, சொத்துக்கள்

(.....)

12) 2015.03.31 ஆந் திகதியில் முடிவடைந்த வருடத்தில் நட்டமாக ரூபா 75,000 தை பெற்ற வணிகமொன்றிற்குரிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது. இவ்வணிகம் 2014.04.01 இல் ஆரம்பிக்கப்பட்டது.

	ரூபா 000
வருடத்திற்கான மொத்த பொறுப்பு அதிகரிப்பு	900
பற்று	50
மேலதிக மூலதனமிடல்	225

2015.03.31 ஆந் திகதியில் முடிவடைந்த வருடத்தின் சொத்துக்களின் அதிகரிப்பு அல்லது குறைவின் பெறுமதியை குறிப்பிடவும்

- (1) ரூ. 825000 த்தினால் அதிகரிப்பேற்பட்டுள்ளது.
- (2) ரூ. 975000 த்தினால் குறைவேற்பட்டுள்ளது.
- (3) ரூ. 975000 த்தினால் அதிகரிப்பேற்பட்டுள்ளது.
- (4) ரூ. 1000000 த்தினால் அதிகரிப்பேற்பட்டுள்ளது.
- (5) ரூ. 1150000 த்தினால் அதிகரிப்பேற்பட்டுள்ளது.

(.....)

13) வணிகமொன்று 2014.03.31 இல் ரூபா 70,000 கிரயமுள்ள உபகரணமொன்றை வழங்கி ரூபா 100,000 பெறுமதியான புதிய உபகரணமொன்றை அன்றே பெற்றுக் கொண்டது. இதற்காக பழைய உபகரணத்துடன் ரூபா 40,000 காசும் செலுத்தப்பட்டது. இவ் உபகரண வழங்கலினால் பெறப்பட்ட இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு?

- (1) இலாபம் - 10,000
- (2) நட்டம் - 10,000
- (3) இலாபம் - 30,000
- (4) நட்டம் - 30,000
- (5) நட்டம் - 50,000

(.....)

14) கடன்பட்டோர் கட்டுப்பாட்டு கணக்கின் மீதியில் குறைவை ஏற்படுத்தும் கொடுக்கல் வாங்கல்கள் பின்வருவனவற்றுள் எது / எவை?

- A - கடன்பட்டோர் மீதியை தீர்க்கும் போது கழிவொன்றை அனுமதித்தல்
- B - கடன்பட்டோர் ஒருவரால் திருப்பி அனுப்பிய பழுதடைந்த பொருட்கள்
- C - கடன்பட்டோர் மீதியை மீளப்பெற முடியாததால் அம்மீதியைப் பதிவளித்தல்

- (1) B மாத்திரம்
- (2) A, B மாத்திரம்
- (3) A, C ஆகியன மாத்திரம்
- (4) B, C ஆகியன மாத்திரம்
- (5) A, B, C ஆகியன எல்லாம்

(.....)

➤ வினா இலக்கம் 15, 16 விடையளிப்பதற்கு பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தவும்

“திருவள்ளூர்” வாசிகசாலை சங்கத்தின் 31.03.2014 இல் ஆயுள் அங்கத்துவச் சந்தாக் கணக்கு மீதி ரூபா 150,000 ஆகும். இதில் 10% வருடாந்த அங்கத்தவர் சந்தாக் கட்டணமாக வருமானத்துடன் சேர்க்கப்படும். வருட அங்கத்துவக் கட்டணம் ரூபா 500 ஆக இருப்பதுடன் 2015.03.31 ல் ஆயுள் அங்கத்தவர் தவிர்ந்த அங்கத்தவர் எண்ணிக்கை 200 ஆகும். 2014.03.31 இல் அங்கத்துவக் கட்டணம் செலுத்தாத அங்கத்தவர்கள் 20 பேரும் எதிர்வரும் வருடத்துக்கான அங்கத்துவக் கட்டணத்தைச் செலுத்திய அங்கத்தவர்கள் 25 பேரும் இருந்தனர். 2015.03.31 இல் அங்கத்துவக் கட்டணம் செலுத்தாத அங்கத்தவர்கள் 30 பேரும், எதிர்வரும் வருடத்துக்கான அங்கத்துவக் கட்டணம் செலுத்திய அங்கத்தவர் 20 பேரும் இருந்தனர்.

- 15) 2015.03.31 இல் முடிவடைந்த வருடத்துக்கான அங்கத்துவக் கட்டண வருமானம்
 (1) ரூபா 67,500 (2) ரூபா 90,000 (3) ரூபா 102,500
 (4) ரூபா 115,000 (5) ரூபா 150,000 (.....)
- 16) 2015.03.31 இல் முடிவடைந்த வருடத்துக்கான காசாகப் பெற்ற அங்கத்துவக் கட்டணத்தொகை
 (1) ரூபா 52,500 (2) ரூபா 75,000 (3) ரூபா 87,500
 (4) ரூபா 92,500 (5) ரூபா 100,000 (.....)
- 17) பங்குடமை வணிக கட்டளைச் சட்டத்தின் 24 ஆவது சரத்தில் உள்ளடங்கியுள்ள சில விடயங்கள் பின்வருமாறு
 A - பங்காளரின் மூலதனத்துக்கு 5% வட்டி உரிமையாகும்
 B - பங்காளருக்கு சம்பளம் பெற உரிமை இல்லை
 C - பங்காளர் மூலதனத்துக்கு மேலதிகமாக வழங்கிய கடனுக்கு 10% வட்டி உரிமையாகும்
 D - பங்காளருக்கு இடையில் இலாப நட்டம் சமனாக பிரிக்கப்படல் வேண்டும்
 இச்சரத்து தொடர்பான சரியான விடயங்களை உள்ளடக்கிய விடை
 (1) A யும் D யும் (2) D யும் C யும் (3) B யும் D யும்
 (4) D யும் C யும் (5) B மட்டும் (.....)
- 18) சமனாகப் பகிர்ந்து கொள்ளும் லீலாவும், நீலாவும் கொண்டு நடாத்தும் பங்குடமையில் 2014 செப்ரெம்பர் 30 திகதி $\frac{1}{3}$ இலாபத்தையும் மாதாந்தம் ரூபா 20,000 சம்பளத்தையும் பெற்றுக்கொள்வது என்ற நிபந்தனையுடன் மாலா என்பவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2015.03.31 திகதியில் முடிவடைந்த காலப்பிரிவில் உழைக்கப்பட்ட தேறிய இலாபம் ரூபா 1,200,000 ஆகும். இத்தொகை வருடம் முழுவதும் சீரான முறையில் உழைக்கப்பட்டது. 2015.03.31 திகதியில் முடிவடைந்த வருடத்தில் லீலா மற்றும் மாலா ஆகியோர் பங்குடமையில் இருந்து பெற்றுக் கொண்ட வருமானமானது.
- | லீலா (ரூபா) | மாலா (ரூபா) |
|-------------|-------------|
| (1) 160 000 | 200 000 |
| (2) 300 000 | 160 000 |
| (3) 360 000 | 460 000 |
| (4) 360 000 | 160 000 |
| (5) 460 000 | 280 000 |
- (.....)
- 19) உபகாரப் பங்கு வழங்கல் தொடர்பான சிலகூற்றுக்கள் வருமாறு
 A - பங்குதாரர் உரிமையாண்மை அதிகரித்தல்
 B - நிதி நிலைமைகளில் மாற்றம் ஏற்படாது
 C - காசப்பாய்ச்சல் உள்வருகை அதிகரிக்கும்
 மேலே குறிப்பிட்ட கூற்றுக்களில் உபகாரப் பங்கு தொடர்பான சரியான கூற்று / கூற்றுக்கள் யாது / யாவை?
 (1) A மட்டும் (2) B மட்டும்
 (3) C மட்டும் (4) A மற்றும் B மட்டும்
 (5) A, B, C ஆகிய மூன்றும் (.....)

- வினா இலக்கம் 20, 21 ஆகிய வினாக்களுக்கு விடையளிப்பதற்கு பின்வரும் தகவல்களை பயன்படுத்தவும்

வரையறுத்த நாவலர் கம்பனிக்குரிய தகவல்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.

	2015.03.31	2014.03.31
கூறப்பட்ட மூலதனம்	(000ல்)	(000ல்)
பங்கொன்று ரூ 200 பெறுமதியான சாதாரண பங்குகள்	13000	13000
பங்கொன்று ரூ 5/= பங்குலாபம் பெறத்தக்க முன்னுரிமைப் பங்குகள் (200 000)	4000	4000
ஒதுக்கங்கள்		
பொது ஒதுக்கம்	3400	3000
நிறுத்தி வைத்த உழைப்பு	3600	2000
நடைமுறை அல்லாத பொறுப்புக்கள்		
15% நீண்டகாலக் கடன்	2000	2000
நடைமுறைப் பொறுப்புக்கள்		
செலுத்தவேண்டிய வருமான வரி	100	80
கடன்கொடுத்தோர்	140	150

2015.03.31 இல் முடிவடையும் வருடத்தில் செலுத்திய வருமான வரி ரூபா 280,000 ஆகும்.

- 20) 2015.03.31 இல் முடிவடைந்த வருடத்தில் வரிக்கு முன்னரான இலாபம்
 (1) ரூபா 1600000 (2) ரூபா 2400000 (3) ரூபா 2700000
 (4) ரூபா 3000000 (5) ரூபா 3300000 (.....)
- 21) 2015.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான வட்டிக்காப்பு விகிதம்
 (1) 08 முறை (2) 09 முறை (3) 10 முறை
 (4) 11 முறை (5) 12 முறை (.....)

- வினா இலக்கம் 22, 23 ஆகிய வினாக்களுக்கு விடையளிப்பதற்கு கீழ்வரும் தகவல்களைப் பயன்படுத்தவும்

2015 ஜனவரி மாதத்திற்கான தகவல்கள்

	ரூபா	
விற்பனை மூலம் பெற்ற காசு	220000	
கொள்வனவிற்காக செலுத்திய காசு	60000	
செயற்பாட்டு செலவு செலுத்தியது	30000	
நிதியீட்ட நடவடிக்கையால் தேறிய காசு அதிகரிப்பு	70000	
	2012.01.31 ல்	2011.12.31 ல்
மூன்று மாத திறைசேரி உண்டியல் முதலீடு	80000	இல்லை
காசு மீதி	30000	45000

- 22) 2015 ஜனவரி மாதத்தில் காசும் காசிற்கு சமமானவைகளில் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பு அல்லது குறைவு பின்வருவனவற்றுள் எது?
 (1) ரூபா 15000 குறைவு (2) ரூபா 120000 அதிகரிப்பு
 (3) ரூபா 110000 அதிகரிப்பு (4) ரூபா 65000 அதிகரிப்பு
 (5) ரூபா 15000 அதிகரிப்பு (.....)
- 23) முதலீட்டு நடவடிக்கையால் ஏற்பட்ட தேறிய காசுப் பாய்ச்சல் அதிகரிப்பு அல்லது குறைவு யாது?
 (1) ரூபா 80000 குறைவு (2) ரூபா 135000 குறைவு
 (3) ரூபா 80000 அதிகரிப்பு (4) ரூபா 135000 அதிகரிப்பு
 (5) ரூபா 215000 குறைவு (.....)

- 24) வணிகமொன்றின் ஊழியர்களின் மாதாந்த மொத்த சம்பளம் ரூபா 400000 ஆகும். ஊழியர் சேமலாப நிதிக்கு வேலை வழங்குநர்களின், ஊழியர்கள் பங்களிப்பு முறையே ரூபா 60000 ஆகவும் ரூபா 40000 ஆகவும் காணப்பட்டது. சம்பளம் காசாக உரிய மாதத்தில் செலுத்தப்படுவதுடன் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதிப் பங்களிப்பானது எதிர்வரும் மாதத்திலே செலுத்தப்படுகிறது. இக் கொடுக்கல் வாங்கல்களின் விளைவானது கணக்கீட்டுச் சமன்பாட்டில் எம்முறையில் காட்டப்படும்.

சொத்துக்கள் (ரூ)	=	பொறுப்புக்கள்	+ உரிமை (ரூ)
(1) - 360000	=	+ 40000	- 400000
(2) - 360000	=	+ 60000	- 420000
(3) - 360000	=	+100000	- 460000
(4) - 400000	=	+100000	- 500000
(5) - 460000	=	+ 40000	- 500000 (.....)

- 25) கம்பனியொன்றினால் உற்பத்தி செய்யப்படும் பொருளொன்றின் பின்வரும் தகவல்கள் தரப்படுகின்றன.

முதன்மைக் கிரயம்	ரூ 1200000
பாதிடப்பட்ட மேந்தலைக் கிரயங்கள் - உற்பத்தித் திணைக்களம்	ரூ 700000
- சேவைத் திணைக்களம்	ரூ 100000

உற்பத்தி அலகுகளின் எண்ணிக்கை 150000
பாதிடப்பட்ட இயந்திர மணித்தியாலங்கள் 100000

அலகொன்றுக்கான இயந்திர மணித்தியாலங்கள் 5

இயந்திர மணித்தியாலத்துக்கான மேந்தலை உறிஞ்சல் வீதமும் அலகொன்றுக்கான உற்பத்திக் கிரயமும் பின்வருவனவற்றுள் எது?

	மேந்தலை உறிஞ்சல் வீதமும் இயந்திர மணித்தியாலமும்	அலகொன்றுக்கான உற்பத்திக் கிரயமும் (ரூ)
1)	6	38
2)	7	43
3)	7	13.33
4)	8	16
5)	8	48

(.....)

- 26) குறித்த ஓர் கம்பனியின் வருடாந்த கேள்வி 40000 அலகுகள் கட்டளை ஒன்றுக்கான செலவு ரூபா 100/= ஓர் அலகுக்கான கிரயம் ரூபா 20/= பராமரிப்புச் செலவு அலகு கிரயத்தில் 10% ஆகும். வழங்கப்பட வேண்டிய கட்டளைகளின் எண்ணிக்கை யாது?

(1) 2000	(2) 200	(3) 400
(4) 20	(4) 40	(.....)

- 27) கம்பனியொன்றின் உற்பத்தி பொருள் தொடர்பாக 15000 அலகுகளிற்கு மேல் அதிகரிக்கும் போது மேலதிக நிலையான கிரயமாக ரூபா 12000 தேவைப்படுகின்றது. கம்பனியின் குறித்த உற்பத்தி அலகுகள் தொடர்பாக ஏற்பட்ட மொத்தக் கிரயம் பின்வருமாறு

உற்பத்தி அலகுகள்	மொத்தக் கிரயம்
12000	96000
30000	162000

20000 அலகுகள் உற்பத்தி மட்டத்தில் மொத்தக் கிரயம் பின்வருவனவற்றுள் எது?

(1) ரூபா 120000	(2) ரூபா 100000	(3) ரூபா 108000
(4) ரூபா 132000	(5) ரூபா 142000	(.....)

- 28, 29 ஆம் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு பின்வரும் தகவல்களை பயன்படுத்தவும்
வரையறுக்கப்பட்ட கஜானா கம்பனியானது பழைய இயந்திரத்திற்குப் பதிலாக புதிய இயந்திரமொன்றில் தனது பணத்தினை முதலீடு செய்வதற்கு எண்ணுகின்றது. மதிப்பிடப்பட்ட தகவல்கள் பின்வருமாறு காணப்பட்டது.

	ரூபா				
புதிய இயந்திரத்தின் கொள்வனவு விலை	200000				
பொருத்துதல் கிரயம்	25000				
பழைய இயந்திரத்தின் கிரயம்	100000				
பழைய இயந்திரத்தை விற்பனை செய்யக்கூடிய விலை	50000				
ஆரம்பத் தொழிற்படு மூலதனம்	35000				
புதிய இயந்திரத்தின் பயன்படு ஆயுட்காலம் 5 வருடங்களாகும்.					
தேறிய காசுப்பாய்ச்சல் பின்வருமாறு					
வருடம்	1	2	3	4	5
தேறிய காசுப்பாய்ச்சல்	80000	60000	50000	40000	60000

28) இயந்திரம் தொடர்பில் ஆரம்ப முதலீடு

- (1) ரூபா 160000 ஆகும் (2) ரூபா 200000 ஆகும்
(3) ரூபா 210000 ஆகும் (4) ரூபா 250000 ஆகும்
(5) ரூபா 275000 ஆகும் (.....)

29) முதலீட்டினை மீளப்பெறும் காலம் எவ்வளவு?

- (1) 04 வருடங்கள் (2) 03 வருடங்களும் 06 மாதங்களும்
(3) 03 வருடங்களும் 09 மாதங்களும் (4) 05 வருடங்கள்
(5) 04 வருடங்களும் 06 மாதங்களும் (.....)

30) குத்தகை தொடர்பாக பல்வேறு கூற்றுக்கள் கீழே தரப்பட்டுள்ளன.

- A - பாதுகாப்பு மற்றும் நயக்கேடுகள் குத்தகைப் பெற்றவரின் பொறுப்பாகும்.
B - குத்தகை கால முடிவில் சொத்தின் மீதான உரிமை குத்தகைப் பெற்றவருக்கு மாற்றக்கூடியதாக இருத்தல்
C - சொத்தின் பொருளாதார ஆயுட்காலம் குத்தகைக் காலத்திற்கு மேலாக இருத்தல் முடியும் நிதிக் குத்தகையை வரையறுப்பதற்கு அமைவாக இருக்கும் கூற்று அல்லது கூற்றுக்கள்
(1) A மட்டும் (2) B மட்டும் (3) A மற்றும் B மட்டும்
(4) B மற்றும் C (5) A, B மற்றும் C ஆகிய அனைத்தும் (.....)

➤ 31 - 50 வரையுள்ள வினாக்களுக்கு சுருக்கமாக விடைகளை புள்ளிக்கோட்டில் எழுதுக.

31) பின்வரும் கூற்றுக்கள் உண்மையானது அல்லது பொய்யானது என்பதை குறித்த புள்ளிக்கோட்டில் “✓” எனும் அடையாளத்தில் காட்டுங்கள்.

	உண்மை	பொய்
A - நிறுவனமொன்றின் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விரிவான பகுப்பாய்வொன்றை அதன் முகாமையாளருக்கு வழங்குவதே கண்கீட்டின் அடிப்படை நோக்கம்		
B - கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்யும் போது இடம் பெறும் சகல வழக்களும் பரீட்சை மீதியூடாக அறிய முடியும்.		
C - பண அளவீட்டு எண்ணக்கருவிற்கு அமைய பணத்தின் பெறுமதி நிலையானதாக கருதப்படும்		
D - பண்டமொன்றை கொள்வனவு செய்யும்போது குறிப்பிட்ட விலையில் இருந்து கழிக்கப்படுகின்ற கழிவானது பெற்ற கழிவுக் கணக்கில் செலவு வைக்கப்படும்		

32) பின்வரும் கொடுக்கல் வாங்கல்களினூடாக வங்கி மீதியில் அதிகரிப்பு அல்லது குறைவு ஏற்படுகின்றதா என்பதனை குறிப்பிட்டுக் காட்டவும்.

கொடுக்கல் வாங்கல்கள்

வணிகத்தின் வங்கிக் கணக்கு மீதி

(1) கடன்படுநர் ஒருவர் வணிகத்தின் வங்கியில்

உள்ள நடைமுறைக் கணக்கில் காசோலை

ஒன்றை வைப்பிலிடல்

(2) வங்கியானது காசோலைப் புத்தகக் கட்டணத்தை

அறவிடல்

(3) வணிகத்தின் மின்சாரக் கட்டணமானது காசோலை

மூலம் செலுத்தப்படல்

(4) வங்கியில் வைப்பிலிடப்பட்ட காசோலையொன்று

மறுக்கப்படல்

33) நிகழ்காலத்தில் பயன்படுத்தப்பட்டுவரும் கணக்கீட்டு மென் பொருள் பொதிகள் (ACCOUNTING PACKAGES) எவை?

34) கணனி மயப்படுத்தப்பட்ட கணக்கீட்டின் அனுகூலங்கள் பிரதிகூலங்கள் தலா 2 இனைக் குறிப்பிடுக.

அனுகூலங்கள்

1.

2.

பிரதிகூலங்கள்

1.

2.

35) 31.03.2015 ம் திகதியில் முடிவடைந்த வருடத்தின் உற்பத்தி வணிகமொன்றின் தகவல்கள் பின்வருமாறு

ரூபா 000ல்

மூலப்பொருட் கொள்வனவு

1500

நேர் உற்பத்திக் கூலிகள்

800

உற்பத்தி பொது மேந்தலைக் கிரயம்

1100

மூலப்பொருள் இருப்பின் குறைவு

200

மூலக்கிரயத்தில் கணிக்கப்பட்ட நடைமுறை வேலை இருப்பின் அதிகரிப்பு

150

பின்வருவனவற்றை கணிப்பிடவும்

(1) மூலக் கிரயம் (ரூபா)

(2) உற்பத்திக் கிரயம் (ரூபா)

36) வணிகமொன்றின் இருப்பு கொள்வனவு, வழங்கல் தொடர்பான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

2015.01.01 மீதி	அலகொன்று ரூபா 500 வீதம் 100 அலகுகள்
2015.01.15 இருப்பு கொள்வனவு	அலகொன்று ரூபா 550 வீதம் 400 அலகுகள்
2015.01.30 விநியோகம்	300 அலகுகள்

(1) வணிகம் இருப்பினை விலை இடுவது நிறையிடப்பட்ட சராசரி விலையிடல் முறையிலாக இருப்பின் 2014 ஜனவரி மாதத்திற்கான விற்பனைக் கிரயம் எவ்வளவு?

(2) வணிகம் இருப்பினை விநியோகிக்கும் போது முதல் உள்ள முதல்வெளி (FIFO) முறையில் விலையிடுமாயின் 2015.01.31 இல் இருப்பின் கிரயம் யாது?

37) நலன்புரிச் சங்கமொன்றின் சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

உருப்படிகள்	2015.03.31 இல் ரூபா	2014.03.31 இல் ரூபா
காசு	12000	10000
வங்கி	22000	20000
எழுது / பொருள் இருப்பு	5000	3000
பொறுப்புக்கள்	3000	2000

(அ) 2015.03.31 இல் முடிவடையும் வருடத்துக்கான மேலதிகம் / பற்றாக்குறை

(ஆ) 2015.03.31 இல் திரண்ட நிதி

38) அட்டவணையில் தரப்பட்டுள்ள ஒவ்வொரு நிலைமையையும் மிக நன்றாக விபரித்துக் காட்டியுள்ள கணக்கீட்டு தத்துவத்துக்கு பொருத்தமான எழுத்தைக் குறிப்பிடுக.

- A - ஒப்பிடக்கூடிய தன்மை
- B - தோற்றத்திலும் பார்க்க கருத்து முக்கியத்துவம்
- C - பாதுகாப்பு
- D - பொருத்தமானது

நிலைமை	பொருத்தமான எழுத்து
★ சொத்தொன்றை அதன் சந்தை விலையில் இனங்காணல்	
★ நிதிக்குத்தகையின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட சொத்து அதற்கிணைவான பொறுப்புடன் இனங்காணல்	
★ நிதி அறிக்கைகளில் கடந்த வருட புள்ளி விபரங்களை அறிக்கையிடல்	
★ கடன்பட்டோரிடமிருந்து வசூலித்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் மதிப்பீடு செய்யப்பட்டு செம்மை செய்தல்	

39) இலாப நட்டங்களை சமனாக பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அகன்யா, அகல்யா என்போர் நடாத்திச் சென்ற பங்குடமை வணிகத்தில் 2015.04.01 சசி என்பவர் புதிய பங்காளராக சேர்க்கப்பட்டார். அன்றைய தினத்தில் இருந்து அகன்யா, அகல்யா, சசி ஆகியோர் 3 : 2 : 1 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர் உடன்பட்டனர். அத்தினத்தில் பங்குடமை வணிகத்தின் நன்மதிப்பை சீராக்கியதன் பின் சசியின் மூலதனம் ரூ 50,000 தால் குறைவடைந்ததுடன் அகல்யாவின் மூலதனம் ரூபா 50000 ஆல் அதிகரித்தது. 2015.04.01 ல் பங்குடமையின் நன்மதிப்பு

40) வணிகமொன்றின் கணக்காண்டு 2015.03.31 ல் முடிவடைகின்றது. 2015.01.01 இல் பெற்றுக் கொள்ளப்பட்ட வங்கிக் கடன் ரூ 1200000 ஆனது மாதாந்தப் படி 60 தவணைகளில் செலுத்தி முடித்தல் வேண்டும். ஒவ்வொரு மாத தவணைப் பணமும் அடுத்துவரும் மாத ஆரம்பத்தில் செலுத்தப்படல் வேண்டும். 2015 மார்ச் மாத தவணைப் பணம் நிலுவையாக உள்ளது.

2015.03.31 இல் முடிவடைந்த நிதி வருடத்தில் இக்கடன் தொகையானது எவ்வாறு நடைமுறைப் பொறுப்பு நடைமுறையல்லாப் பொறுப்பு என வகைப்படுத்திக் காட்டப்படும்?

(1) நடைமுறையல்லா பொறுப்பு

(2) நடைமுறைப் பொறுப்பு

❖ வரையறுத்த சாரங்கன் கம்பனி 01.04.2011 இல் ரூபா 400000 ரூபாவுக்கு இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்தது. அதன் பயன்தரு ஆயுட்காலம் 10 வருடங்கள் என மதிப்பிடப்பட்டது. 31.03.2015 ல் அதனது பயன்தரு ஆயுட்காலம் 12 வருடங்கள் என மதிப்பிடப்பட்டது.

41) 31.03.2015 ல் சொத்தின் முன்கொண்டு செல்லும் பெறுமதி

.....

42) 31.03.2015 ல் முடிவடைந்த வருட வருமானக் கூற்றில் காட்டப்படவேண்டிய பெறுமானத் தேய்வு தொகை

.....

43) தளபாட உற்பத்தி வணிகமொன்றின் பின்வரும் ஒவ்வொரு கிரய மூலங்களுக்கும் ஒவ்வொரு உதாரணம் தருக.

(A) நேர் மூலப் பொருள்

(B) நேர் ஊழியம்

(C) நேரில் பொருட்கள்

(D) நேரில் செலவுகள்

➤ 44, 45 ம் வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.

நிறுவனமொன்றின் இரண்டு கணக்கீட்டு வருடத்துக்கான சில தகவல்கள் பின்வருமாறு

	2014 (ரூபா 000)	2013 (ரூபா 000)
விற்பனை சரக்கின் கிரயம்	315	240
மொத்த இலாப வீதம்	25%	20%
கடன்படுநர்	42	28
தேறிய சொத்துக்கள்	160	75
மொத்த வெளியார் பொறுப்பு	65	45

விற்பனைகள் யாவும் கடனுக்கே மேற்கொள்ளப்பட்டதுடன் வருடத்தில் 360 நாட்கள் எனக் கருதுக.

44) (அ) கடன்படுநர் சுழற்சி விகிதம்

.....

(ஆ) கடன் சேகரிப்புக் காலம்

.....

45) 2013 ம் வருடத்துடன் ஒப்பிடும் போது 2014 ம் வருடத்தில் மொத்தச் சொத்துப் புரள்வு விகிதம் அதிகரித்துள்ளதா? அல்லது குறைவடைந்துள்ளதா? அல்லது மாற்றம் இல்லை என்பதனை செய்கைகளுடன் குறிப்பிடுக.

.....

46) 4 கம்பனிகளின் தரவுகள் தரப்பட்டுள்ளன.

கம்பனி	நிலையான கிரயம்	விற்பனை அலகுகள்	அலகு (ரூ) மாறும் கிரயம்	அலகுப் (ரூ) பங்களிப்பு	சமப்பாட்டு புள்ளியில் அலகுகள்	இலாபம் / நட்டம்
A	5000	1000	5	அ	1000	0
B	14000	4000	3	7	ஆ	14000
C	32000	இ	6	8	4000	(8000)
D	21000	10000	4	3	7000	ஈ

மேற்படி எழுத்துக்களுக்கான பெறுமதிகளைத் தருக.

- (அ)
 (ஆ)
 (இ)
 (ஈ)

47) வரையறுத்த சனா கம்பனி புதிய இயந்திரம் ஒன்றின் மீதான முதலீடு பற்றி ஆராய்கின்றது.

- ★ கொள்வனவு விலை 500000
- ★ இயந்திரம் நிறுவும் செலவு 60000
- ★ உள்கொண்டு வரும் செலவு 40000
- ★ பயன்தகு ஆயட் காலம் 5 வருடங்கள்
- ★ ஈடுபடுத்திய மூலதனத்தை முதல் மூன்று வருடங்களில் மீளப் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ★ பெறுமானத் தேய்வு நீங்கலான வருடாந்த செலவுகள் 50000 கணிப்பிடுக.
- (1) முதல் வருடத்தில் தேறிய காசப்பாய்ச்சல் ரூபா
- (2) முதல் வருடத்தில் அதிகரித்த இலாபம் ரூபா

48) இலங்கை கணக்கீட்டு நியமத்தை தயாரிப்பதில் நெறிப்படுத்துகின்ற பாராளுமன்ற சட்டம் எது?

.....

49) பின்வரும் விடயங்களில் நிதி நிலைமைக் கூற்று தயாரிப்பு தினத்துக்கு பின்னரான நிகழ்வுகளில் கீராக்கம் செய்ய தேவையற்ற விடயங்களை எடுத்துக்காட்டும் நிகழ்வுகளுக்கு (✓) அடையாளம் இடுக.

- A - இறுதி இருப்பின் பெறுமதி வீழ்ச்சி
 B - புதிய பங்கு வழங்கல்
 C - நடைமுறை அல்லாத சொத்துக் கொள்வனவு
 D - கடன்படுநர் முறிவடைதல்

50) நிறுவனமொன்று RG எனும் மூலப்பொருளை கொள்வனவு செய்கின்றது. முதலாவது மாதம் முதல் 6 மாத காலத்தில் ஒவ்வொன்றும் ரூ 50 படி விலை 500 அலகுகளை கொள்வனவு செய்துள்ளது. அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் ரூ 5 படி விலை அதிகரித்துச் செல்லும். அலகுகளின் எண்ணிக்கை 500 ஆகும். ஒவ்வொரு மாதமும் உற்பத்திக்கென 400 அலகுகள் வீதம் வழங்கப்பட்டன. வருட இறுதியில் பண்டகசாலையில் எஞ்சியுள்ள இருப்புக்களின் பெறுமதி யாது?.....